

शिवनामावल्याष्टकम् சிவநாமாவல்யஷ்டகம்

(1)

हे चन्द्रचूड मदनान्तक शूलपाणे
स्थाणो गिरीश गिरिजेश महेश शम्भो ।
भूतेश भीतभयसूदन मामनाथं
संसार दुःखगहनाज्जगदीश रक्ष ॥

ஹேசந்த்ரசூட மதனாந்தக சூலபாணே
ஸ்தாணோ கிரீச கிரிஜேச மஹேச சம்போ!
பூதேச பீதபயஸூதன மாமநாதம்
ஸம்ஸாரது:க கஹநாத்ஜகதீச ரக்ஷ!!

ஹேசந்திரனை தலையில் அணிந்தவரே! மன்மதனை யழித்தவரே! சூல பாணியே ஸ்தாணுவாய் நின்றவரே! மலைக்கு அரசே! மலைமகள் மணாளனே! மகேசனே! சம்போ! பூதங்கள் தலைவ! பயந்தவர் பயம் களைபவரே! ஸம்ஸாரம் என்ற துன்பக்காட்டிலிருந்து அநாதனான என்னை காத்தருளும்.

(2)

हे पार्वतीहृदयवल्लभ चन्द्रमौले
भूताधिप प्रमथनाथ गिरीशचाप ।
हे वामदेव भवरुद्र पिनाकपाणं
संसारदुःखगहनाज्जगदीश रक्ष ॥

ஹேபார்வதீஹ்ருதயவல்லப சந்த்ரமௌலே
பூதாதிப ப்ரமதநாத கிரீச சாப!
ஹேவாமதேவ பவ ருத்ர பிநாகபாணே
ஸம்ஸாரது:க கஹநாத்ஜகதீச ரக்ஷ!!

ஹே பார்வதீகாந்த! சந்த்ரமௌலே! வாமதேவ! பிரம
நாதனே! மேருவை வில்லாகக் கொண்டவரே! பவனே! ருத்ரவே
பிநாகத்தை வில்லாகக் கொண்டவரே! ஸம்ஸாரமாகி
து:கப்பிடியிலிருந்து என்னைக் காப்பாயாக.

(3)

हे नीलकण्ठ वृषभध्वज पञ्चवक्त्र
लोकेश शेषवलय प्रमथेश शर्व
हे धूर्जट पशुपते गिरिजापते मां
संसारदुःखगहनाञ्जगदीश रक्ष ॥

ஹேநீலககண்ட வ்ருஷபத்வஜ பஞ்சவக்த்ர
லோகேச சேஷவலய ப்ரமதேச சர்வ ।
ஹே தூர்ஜடே பசுபதே கிரிஜாயதே மாம்
ஸம்ஸாரது:க கஹநாத்ஜகத்ச ரக்ஷ ॥

ஹே நீலகண்டனே! காளைக்கொடியோனே! ஐந்துமுக
கொண்டவனே! உலகக் கடவுளே! ஆதிசேஷனை-வளையாக
கொண்டவனே! ப்ரமதத்தலைவனே! சர்வனே! ஜடாபார
தாங்கியவனே! பசுபதியே! கிரிஜாபதியே! என்னை உலகிய
து:க்கத்திலிருந்து காத்தருள்வாயாக!

(4)

हे विश्वनाथ शिव शंङ्कर देवदेव
गङ्गाधरप्रमथनायक नन्दिकेश ।
बाणेशरान्धकरिपो हरलोकनाथ
संसारदुःखगहनाञ्जगदीश रक्ष ॥

ஹே விச்வநாத சிவ சங்கர தேவ தேவ
கங்காதர ப்ரமதநாயக நந்திகேச ।
பாணேச்வராந்தரிபோ ஹரலோக நாத
ஸம்ஸா ரதுங்க கஹநாத்ஜகதீச ரக்ஷ ॥

ஹே விச்வநாத! சிவ! சங்கர! தேவ தேவ! கங்காதர!
 பிரமத நாயக! நந்திக்கு ஈசனே! பாணாஸூரன், அந்தகாஸூரன்
 ஆகியோரை அழித்தவரே! ஹரனே உலக நாதனே என்னை
 ஸம்ஸார துக்கத்திலிருந்து காத்தருள்வாயே!

(5)

வாராணசீபுரபதே மணிகர்ணிகேச
 வீரேச தக்ஷமககால விபே கணேச ।
 சர்வஜ்ஞ சர்வஹ்ருதயைகநிவாஸ நாத
 சம்ஸாரது:க கஹநாத்ஜகதீச ரக்ஷ ॥

வாராணஸீபுரபதே மணிகர்ணிகேச
 வீரேச தக்ஷமககால விபே கணேச!
 ஸர்வஜ்ஞ ஸர்வஹ்ருதயைகநிவாஸ நாத
 ஸம்ஸாரது:க கஹநாத்ஜகதீச ரக்ஷ!!

வாராணஸீ நகரத்தின் நாயகனே! மணிகர்ணிகைத்
 தலைவனே! வீரர்களின் தலைவனே! தக்ஷயாகத்தை குலைத்
 தவனே! விபே! ப்ரமத கணங்களின் தலைவனே! எல்லாம்
 அறிந்தவனே! எல்லோர் ஹ்ருதயத்திலும் குடி கொண்டவனே!
 நாதனே என்னை துன்பக்காட்டிலிருந்து காத்தருளவேணுமே.

(6)

श्रीमन्महेश्वर कृपामय हे दयालो
 हे व्योमकेश शितिकण्ठ गणाधिनाथ ।
 भस्माङ्गराग नृकपालकलापमाल
 संसारदु:खगहनाज्जगदीश रक्ष ॥

ஸ்ரீமன்மஹேச க்ருபாமய ஹேதயாலோ
 ஹேவ்யோமகேச சிதிகண்ட கணாதிநாத!
 பஸ்மாங்கராக ந்ருகபாலகலாபமால
 ஸம்ஸாரது:க கஹநாத் ஜகதீச ரக்ஷ!!

ஸ்ரீமகாதேவ! கருணையே உருவானவரே! ஆகாயத்
 கேசமாகக் கொண்டவரே! நீலகண்டரே! கணங்களுக்கு நாத
 விபூதி பூசியவரே! மண்டையோடு மாலையணிந்தவரே! என்
 ஸம்ஸாரத் துன்பத்திலிருந்து காக்க வேண்டும்.

(7)

कैलासशैलविनिवास वृषाकपे हे
 मृत्युञ्जय त्रिनयन त्रिजगन्निवास ।
 नारायणप्रिय मदापह शक्तिनाथ
 संसार दुःखगहनाज्जगदीश रक्ष ॥

கைலாஸசைல விநிவாஸ வ்ருஷாகபே ஹே
 ம்ருத்யுஞ்ஜய த்ரிநயன த்ரிஜகந்நிவாஸ!
 நாராயணப்ரிய மதாபஹ சக்திநாத
 ஸம்ஸாரது:க கஹநாத் ஜகதீசரக்ஷ!!

கைலாயமலையில் வாழும் ஹேசிவபிரானே! யமன
 வென்றவனே! முக்கண் உடையோனே! மூவுலகிலும் வா
 பவனே! விஷ்ணுவின் அன்பனே! செருக்கு களைபவனே!
 சக்தியின் நாதனே! என்னை துன்பக்காட்டிலிருந்து காத்தரு
 வேணுமே.

(8)

विश्वेश विश्वभवनाशक विश्वरूप
 विश्वात्मक त्रिभुवनैकगुणाधिकेश ।
 हे विश्वनाथ करुणामय दीनबन्धो
 संसार दुःखगहनाज्जगदीश रक्ष ॥

விச்வேச விச்வபவநாசக விச்வரூப
 விச்வாத்மக த்ரிபுவனைக குணாதிகேச!
 ஹே விச்வநாத கருணாமய தீனபந்தோ
 ஸம்ஸாரது:க கஹநாத்ஜகதீச ரக்ஷ!!

ஹே உலகநாயக்னே! உலகில் பிறப்பதை நீக்குபவனே
உலகே உருவானவனே! மூவுலகிலும் குணம்மிக்கவரில் மேலா
னவனே ஹேவிச்வநாத! கருணையுருவானனே! எளியோருக்குப்
பங்காளனே! என்னை உலகியல் துன்பத்திலிருந்து காத்தருள
வேணுமே.

(9)

गौरीविलासभवनाय महेश्वराय
पञ्चाननाय शरणागतकल्पकाय ।
शर्वाय सर्वजगतामधिपाय तस्मै
दारिद्र्य दुःखदहनाय नमःशिवाय ॥

கௌரீவிலாஸபவனாய மஹேச்வராய
பஞ்சாநநாய சரணாகத கல்பகாய!
சர்வாய ஸர்வஜகதாமதிபாய தஸ்மை
தாரித்ரயது:கதஹநாய நம: சிவாய!!

பார்வதியின் கேளிக்கையிடமேயான மஹேச்வரருக்கு
சிவனுக்கு நமஸ்காரம். அவர் ஐந்து முகமுடையவர், சரணம்
என்று வந்தவருக்கு கல்பகமரம் போன்றவர், அகில உலகுக்கும்
தலைவர் அவர். ஏழ்மை, துன்பங்களைக் களைபவரும் அவரே.

சிவநாமாவல்யஷ்டகம் முற்றிற்று

